

## March 10, 2020 -Steering committee Meeting

பங்குனி 10, 2020 – வழிப்படுத்து குழு சந்திப்பு

இடம்: 315, மில்னர் அவெனியூ, ஸ்காபரோ.

நேரம்: மாலை 7.00 மணி

கீர்த்தனா ராங், நீதன் சண், நேத்ரா றொட்றிகோ, சிவா விமலச்சந்திரன், மருத்துவர் இராமநாதன் லம்போதரன், மருத்துவர் வடிவேலு சாந்தகுமார், விது இராமச்சந்திரன் ஆகியோர் சமூகமளித்திருந்தார்கள். பமீலா கேதீஸ் தான் சமூகமளிக்கமுடியாமையை வருத்தத்துடன் தெரிவித்திருந்தார்.

நிகழ்ச்சி நிரல் நேத்ராவினால் பிரேரிக்கப்பட்டு லம்போதரனால் ஆமோதிக்கப்பட்டு கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

### தமிழ்ச்சமூக மையத்தின் அமைவிடம் பற்றி அறிவிக்கும் திட்டம்

கீர்த்தனா பொது அரசு உரிம அனுமதிச் சபை (GGLC ) மற்றும் நகரசபையின் உறுதிப்படுத்தல்களுக்கு அமைவாக தமிழ்ச் சமூக மைய அமைவிடம் பற்றிச் சமூகத்துக்கு அறியத்தரும் அறிக்கையின் முழுமையான வடிவத்தைக் குழுவினருடன் ஆராய்ந்தார். லம்போதரன் இதற்கான தமிழ் மொழிபெயர்ப்புகளைச் செய்துதர ஒப்புக்கொண்டார்.

### 2020ம் ஆண்டுக்கான மைல் கல் பற்றிய கலந்துரையாடல்

பரவி வருகின்ற உலகளாவிய கோவிட் வைரசுக் கொள்ளைநோயானது எமது 2020ம் ஆண்டுக்கான செயற்திட்ட கால எல்லைகளைப் பாதிக்கக்கூடியதாக இருக்கும் எனக் கவலை தெரிவிக்கப்பட்டது.

1. ICIP - (The Investing in Canadian Infrastructure Program) – விண்ணப்பம் பற்றிய இற்றைப்படித்தலும் மீளாய்வும் – **2020 வசந்த காலத்துடன்;**
2. சமூக மையம் அமைப்பதற்கான இடத்திற்கான ரொறன்ரோ நகரவாக்கச் சபையினரின் (CreateTO) ஒப்புதல் பெறுதல் - **சித்திரை 15 -29, 2020;**
3. வரி விலக்குள்ள அறச்செயற்பாட்டு நிறுவனமாகப் பதிவு செய்தல் பற்றிய பொறுப்புக் கொடுத்தல் – **மார்கழி 2020 உடன்;**

4. தமிழ்ச் சமூக மையத்தின் மற்றைய அமைப்புகளுடனான இணைந்த செயற்பாடுகள் – **தை 2020 இல் இருந்து ஆடி 2020 வரை;**
5. நிர்வாக அமைப்பைத் திட்டமிடும் கலந்தாலோசனைகள் – **ஆவணி 2020 இற்குள்;**
6. செயற்திட்டத்துக்கான நிதி திரட்டும் வழி வகைகள் – **2020 வசந்த காலத்துடன்;**
7. திட்ட நிரற்படுத்தல் கலந்தாலோசனைகள் (இரண்டாம் கட்டம்) - **ஆவணி 2020 இற்குள்.**

### **தன்னார்வத் தொண்டர்கள் பற்றிய கலந்துரையாடல்**

தன்னார்வத் தொண்டர்களை உள்வாங்கி அவர்கள் வழி நடத்தலில் உப-குழுக்கள் அமைப்பது தொடர்பாக பொதுவில் கலந்துரையாடப்பட்டது.

### **சமூக ஊடகங்களுக்கான திட்டமிடல்**

குழுவானது சமூகத்திலுள்ள மக்களை ஈர்த்து ஈடுபடுத்துமுகமாக சமூக ஊடகத்தளங்களைப் பயன்படுத்துவது பற்றிக் கலந்துரையாடியது.

### **கூட்ட நிறைவு**

சாந்தகுமார் பிரேரிக்க அதை விது இராமச்சந்திரன் ஆமோதிக்க கூட்டம் நிறைவுபெற்றது.